



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எட்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 03.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 3890/D/2020

திரு.ம. ராமலிங்கம்,

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர்/
வருவாய் ஆய்வாளர்,
மறைமலைநகர் நகராட்சி,
மறைமலைநகர்,

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	18.01.2020
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	23.03.2020
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	18.03.2020
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் நாள்	-----
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	09.05.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு.ம. ராமலிங்கம், அவர்கள் மற்றும், பொதுத்தகவல் அலுவலர்/ திரு. பாபு, வருவாய் ஆய்வாளர், மறைமலைநகர் நகராட்சி, அவர்களும் .இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்கள்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் அனுப்பியுள்ள மனுவில்,

1. மறைமலைநகர் நகராட்சியின் புதிய வரிவிதிப்பு எண்.020/09/01126க்கான வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட கணக்குசீட்டின் (Working Sheet oof Tax Assessment) நகல் ஒன்றினை சான்றிட்டு ஒரு ஆவணமாக வழங்கிட வேண்டுகிறேன்.

2. தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 83ல் கூறப்பட்டுள்ள சரத்துக்களின்படி, எனது வீட்டின் பயன்பாட்டு பரப்பளவு எவ்வளவு, எனது சொத்து அடங்கியுள்ள மண்டலத்திற்கு நகராட்சி மன்றம் 2008ம் ஆண்டில் நிர்ணயித்துள்ள தீர்மானத்தின்படி, சதுர அடி ஒன்றுக்கு அடிப்படை மதிப்பு எவ்வளவு என்பதனை ஆவணமாக சான்றிட்டு வழங்கிட வேண்டுகிறேன். போன்ற 6 இனங்களில் தகவல்கள் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் மனுதாரர் தனது ஒப்பந்த ஆவணத்தில் தவறுதலாக வீட்டின் பரப்பளவு குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தனது வீட்டினை திரும்பவும் அளந்து , உரிய வரிவிதிப்பு வழங்கிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

5. இன்றைய விசாரணை முடிவில், மனுதாரர் வீட்டு வரி விதிப்பு சம்பந்தமான ஆவணங்களை இணைத்து, தனது வீட்டினை அளந்து, உரிய வதிப்பினை வழங்குமாறு, பொதுஅதிகார அமைப்பிற்கு மனு அனுப்புமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேற்படி, அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கையை மனுதாரருக்கு தகவலாக வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இவ்வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

மனுதாரருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை எனில் இவ்வாணையத்தின் 9499933592 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/-(சு.முத்துராஜ்)
மாநில தகவல் ஆணையர்

/ஆணையத்தின் ஆணைப்படி/

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 3890/D/2020

பொது அதிகார அமைப்பு:-

பொதுத்தகவல் அலுவலர்/
வருவாய் ஆய்வாளர்,
மறைமலைநகர் நகராட்சி,
மறைமலைநகர்,

மனுதாரர்:-

திரு.ம. ராமலிங்கம்,
159டி3, அன்னை ஆராதனா,
அஷ்டலட்சுமி நகர்,
கூடலூர்,
செங்கல்பட்டு மாவட்டம்-603 204.